

No. of Printed Pages : 28

5081833

8357

A

பதிவு எண்
Register Number

1 2 0 1 0 8 6



PART - III

கணக்குப்பதிவியல் / ACCOUNTANCY

(தமிழ் மற்றும் ஆங்கில வழி / Tamil & English Version)

கால அளவு : 3.00 மணி நேரம்]

[மொத்த மதிப்பெண்கள் : 90

Time Allowed : 3.00 Hours]

[Maximum Marks : 90

- அறிவுரைகள் : (1) அனைத்து வினாக்களும் சரியாக பதிவாகி உள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
- (2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும். படங்கள் வரைவதற்கு பென்சில் பயன்படுத்தவும்.

- Instructions : (1) Check the question paper for fairness of printing. If there is any lack of fairness, inform the Hall Supervisor immediately.
- (2) Use Blue or Black ink to write and underline and pencil to draw diagrams.

பகுதி - I / PART - I

- குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 20x1=20
- (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

- Note : (i) Answer all the questions.
- (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.

[திருப்புக / Turn over

1. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

(அ) மறுமதிப்பீட்டு இலாபம்

(ஆ) முதலீட்டு மாறுபடும் நிதி

(இ) புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்

(ஈ) பகிர்ந்தளிக்கப்படாத நட்டம்

Select the odd one out.

(a) Revaluation Profit

(b) Investment fluctuation fund

(c) Goodwill brought by new partner

(d) Accumulated Loss

2. கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 -ன் படி வழங்கப்படும் வட்டி வீதம் :

(அ) ஆண்டுக்கு 6%

(ஆ) ஆண்டுக்கு 12%

(இ) ஆண்டுக்கு 8%

(ஈ) ஆண்டுக்கு 5%

As per the Indian Partnership Act, 1932, the rate of interest allowed on loans advanced by Partners is :

(a) 6% per annum

(b) 12% per annum

(c) 8% per annum

(d) 5% per annum

3. கடனாளிகள் இறுதி இருப்பு ₹ 20,000, பெற்ற ரொக்கம் ₹ 1,40,000, கடன் விற்பனை ₹ 1,20,000. கடனாளிகள் தொடக்க இருப்பு :

(அ) ₹ 20,000

(ஆ) ₹ 30,000

(இ) ₹ 40,000

(ஈ) ₹ 1,30,000

Closing balance of debtors ₹ 20,000, Cash received ₹ 1,40,000, Credit sales ₹ 1,20,000

Opening balance of debtors :

(a) ₹ 20,000

(b) ₹ 30,000

(c) ₹ 40,000

(d) ₹ 1,30,000

4. A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4 : 2 : 3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார். A மற்றும் B -யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் :

(அ) 3 : 4

(ஆ) 2 : 1

(இ) 4 : 3

(ஈ) 1 : 2

A, B and C are partners sharing profits in the ratio of 4 : 2 : 3. C retires. The new profit sharing ratio between A and B will be :

(a) 3 : 4

(b) 2 : 1

(c) 4 : 3

(d) 1 : 2

5. விற்பனை மூலம் பெற்ற வருவாய் ₹ 4,00,000, விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ₹ 1,50,000, நிர்வாகச் செலவுகள் ₹ 50,000, விற்பனைச் செலவுகள் ₹ 8,500 எனில், நிகர இலாபம் :

(அ) ₹ 1,91,500 (ஆ) ₹ 4,00,000 (இ) ₹ 2,00,000 (ஈ) ₹ 1,50,000

Revenue from operations ₹ 4,00,000, Cost of revenue from operations ₹ 1,50,000
Administration expenses ₹ 50,000 and Selling expenses ₹ 8,500. The Net Profit is :

(a) ₹ 1,91,500 (b) ₹ 4,00,000 (c) ₹ 2,00,000 (d) ₹ 1,50,000

6. எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது ?

(அ) சொத்துகள் கடனுக்கு வாங்கியது

(ஆ) தலைமைப் பதிவு

(இ) அலுவலக பயன்பாட்டிற்காக வங்கியில் இருந்து எடுத்த ரொக்கம்

(ஈ) அறிக்கைகள்

Contra Voucher is used for :

(a) Credit purchase of assets

(b) Master entry

(c) Withdrawal of cash from bank for office use

(d) Reports

7. சொத்துகளை வாங்கி பங்குகள் வெளியிடும் போது, வரவு வைக்கப்படும் கணக்கு :

(அ) விற்பனையாளர் க/கு

(ஆ) பற்பல சொத்துகள் க/கு

(இ) பங்கு முதல் க/கு

(ஈ) வங்கி க/கு

When shares are issued for purchase of assets, the amount should be credited to :

(a) Vendor's A/c

(b) Sundry Assets A/c

(c) Share Capital A/c

(d) Bank A/c

8. விலகும் கூட்டாளிக்குரிய தீர்வுத்தொகை உடனடியாக செலுத்தாத போது, அது மாற்றப்படும் கணக்கு :

(அ) விலகும் கூட்டாளியின் கடன் க/கு

(ஆ) வங்கி க/கு

(இ) பிற கூட்டாளிகளின் முதல் க/கு

(ஈ) விலகும் கூட்டாளியின் முதல் க/கு

If the final amount due to a retiring partner is not paid immediately, it is transferred to :

(a) Retiring Partner's Loan A/c

(b) Bank A/c

(c) Other Partner's Capital A/c

(d) Retiring Partner's Capital A/c

9. ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாப விகிதமாக கருதப்படுவது :
- (அ) சாதாரண இலாப விகிதம் (ஆ) எதிர்நோக்கும் இலாப விகிதம்
(இ) சராசரி இலாபம் (ஈ) இவைகளில் ஏதுமில்லை

The average Rate of Return of similar concern is considered as :

- (a) Normal Rate of Return (b) Expected Rate of Return
(c) Average Profit (d) None of these

10. Tally -ல் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு ?

- (அ) விற்பனை க/கு (ஆ) அனாமத்து க/கு
(இ) முதலீடுகள் க/கு (ஈ) கொடுபட வேண்டிய செலவு க/கு

Which is not the default group in Tally ?

- (a) Sales Account (b) Suspense Account
(c) Investments Account (d) Outstanding Expenses Account

11. பட்டியல் ஒன்றை, பட்டியல் இரண்டுடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

பட்டியல் - I

- (1) நடப்பு விகிதம்
(2) நிகர இலாப விகிதம்
(3) புற அக பொறுப்புகள் விகிதம்
(4) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்

பட்டியல் - II

- (i) நீர்மைத் தன்மை
(ii) செயல்திறன்
(iii) நீண்டகால கடன் தீர்க்கும் திறன்
(iv) இலாபத் தன்மை

(அ) (1) - (iv), (2) - (iii), (3) - (ii), (4) - (i)

(ஆ) (1) - (i), (2) - (iv), (3) - (iii), (4) - (ii)

(இ) (1) - (i), (2) - (ii), (3) - (iii), (4) - (iv)

(ஈ) (1) - (iii), (2) - (ii), (3) - (iv), (4) - (i)

Match List-I with List-II and select the correct answer using the codes given below.

List-I

- (1) Current Ratio
(2) Net Profit Ratio
(3) Debt-Equity Ratio
(4) Inventory Turnover Ratio

List-II

- (i) Liquidity
(ii) Efficiency
(iii) Long-term Solvency
(iv) Profitability

(a) (1)-(iv), (2)-(iii), (3)-(ii), (4)-(i)

(b) (1)-(i), (2)-(iv), (3)-(iii), (4)-(ii)

(c) (1)-(i), (2)-(ii), (3)-(iii), (4)-(iv)

(d) (1)-(iii), (2)-(ii), (3)-(iv), (4)-(i)

12. ஒறுப்பிழப்பு செய்யும் போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது ?

- (அ) அழைக்கப்பட்ட தொகை (ஆ) முகமதிப்பு
(இ) செலுத்தப்பட்ட தொகை (ஈ) பெயரளவு மதிப்பு

At the time of forfeiture, share capital account is debited with :

- (a) Called up amount (b) Face value
(c) Paid up amount (d) Nominal value

13. பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

- (அ) முதல் மீது வட்டி - பிரிவு 13(இ)
(ஆ) கூட்டாளிகளின் ஊதியம் - பிரிவு 13(அ)
(இ) எடுப்பு மீது வட்டி - பிரிவு 13(ஈ)
(ஈ) இலாபப் பகிர்வு விகிதம் - பிரிவு 13(ஆ)

Choose the incorrect pair.

- (a) Interest on Capital - Sec 13(c)
(b) Remuneration to Partners - Sec 13(a)
(c) Interest on Drawings - Sec 13(d)
(d) Profit Sharing Ratio - Sec 13(b)

14. வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு :

- (அ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
(ஆ) சொத்து கணக்கு
(இ) ஆள்சார் கணக்கு
(ஈ) பெயரளவுக் கணக்கு

Income and Expenditure account is a :

- (a) Representative Personal A/c
(b) Real A/c
(c) Personal A/c
(d) Nominal A/c

A

[திருப்புக / Turn over

8357

15. பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள் :

(அ) நட்டம் (ஆ) ரொக்கம் (இ) இலாபம் ~~(ஈ) முதல்~~

The excess of Assets over Liabilities is :

(a) Loss (b) Cash (c) Profit (d) Capital

16. பின்வருவனவற்றில் எது நிதி ஓட்டப் பகுப்பாய்வின் பயன்பாடு அல்ல ?

(அ) நிறுவனத்தின் நிதியியல் திட்டமிடுதல்

~~(ஆ) நிறுவனத்தின் நீர்மைத் தன்மை மற்றும் கடன் தீர்க்கும் திறன்~~

(இ) நிறுவனத்தின் நிதித்திட்ட பட்டியல் தயாரித்தல்

(ஈ) நிறுவனத்தின் கடன் பெறும் தன்மையை மதிப்பிடுவது

Which one of the following is not a function of Fund Flow analysis ?

- (a) financial planning of a business concern
 (b) liquidity and solvency of a business concern
 (c) preparation of budgets of a business concern
 (d) credit worthiness of a business concern

17. கூட்டாளி சேர்ப்பின் போது புதிய கூட்டாளி நற்பெயருக்காக கொண்டு வரும் தொகை, யாருடைய முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் ?

(அ) புதிய கூட்டாளி (ஆ) பழைய கூட்டாளிகள்

~~(இ) தியாகம் செய்த கூட்டாளிகள்~~ (ஈ) அனைத்து கூட்டாளிகள்

At the time of admission, the Goodwill brought by the new partner may be credited to the Capital accounts of whom ?

- (a) The new partner (b) The old partners
 (c) The Sacrificing partners (d) All the partners

A

18. கீழ்வருவனவற்றில் எது சரியானது ?

- (அ) உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்
 (ஆ) உயர் இலாபம் = மொத்த இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை
 (இ) உயர் இலாபம் = சராசரி இலாபம் × கொள்முதல் ஆண்டுகள்
 (ஈ) உயர் இலாபம் = கூட்டு இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை

Which of the following is true ?

- (a) Super Profit = Average Profit - Normal Profit.
 (b) Super Profit = Total Profit / Number of years.
 (c) Super Profit = Average Profit × Years of Purchase.
 (d) Super Profit = Weighted Profit / Number of years.

19. பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாய்வின் ஒரு கருவி அல்ல ?

- (அ) போக்குப் பகுப்பாய்வு
 (ஆ) நிர்ணயிக்கப்பட்ட அடக்கலிவைத்யம்
 (இ) ஒப்பீட்டு அறிக்கை
 (ஈ) பொது அளவு அறிக்கை

Which of the following is not a tool of Financial Statement analysis ?

- (a) Trend analysis
 (b) Standard costing
 (c) Comparative statement
 (d) Common size statement

20. ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக தலா ₹ 100 செலுத்துகின்றனர். நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னும் பெறப்படாதது ₹ 200; முன்கூட்டிப் பெற்ற சந்தா ₹ 300, வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.

- (அ) ₹ 49,900 (ஆ) ₹ 50,000 (இ) ₹ 49,800 (ஈ) ₹ 50,200

There are 500 members in a Club each paying ₹ 100 as Annual Subscription. Subscription due but not received for the Current year is ₹ 200; Subscription received in advance is ₹ 300. Find out the amount of Subscription to be shown in the Income and Expenditure account.

- (a) ₹ 49,900 (b) ₹ 50,000 (c) ₹ 49,800 (d) ₹ 50,200

A

[திருப்புக / Turn over